

Hindustan Steelworks Construction Limited
(A Government of India Undertaking)
A Subsidiary of NCC (India) Limited
HO: 5/1, Commissioner Road, Hastings,
Kolkata - 700 022 (West Bengal)
CPC Division
EXPRESSION OF INTEREST
No. HSC/CPGEOI/CONT/2020/6-162
Online Expression of Interest is invited for
**Pre-Qualification of Contractors for
Construction of Navodaya Vidyalaya Samiti
(NVS), Kendriya Vidyalaya Sangathan (KVS)
School campuses across India under various
categories upto Rs. 25 Cr. (approx).**
Bid documents/corrigendum (if any) etc.
are available at <http://eprocure.gov.in/eprocure/app>. Last date of online submission :
11/11/2020
Advt. No.: 2020-21/006 Head (CPG)
CIN No. U27310WB 1964 COI 023118
Website: www.hscindia.com

SHIRAM CITY UNION FINANCE LIMITED
CIN:L55191TN1986PLC012840
Regd. Office: 123 Angappa Naicken Street, Chennai - 600 001.
Telephone No. +91 44 2534 1431
Secretarial Office: 144, Santhome High Road, Mylapore, Chennai - 600 004.
Telephone No. +91 44 4392 5300 Fax No. +91 44 4392 5430
Website: www.shriramcity.in, e-mail: sec@shriramcity.in
SHIRAM City
MONEY WHEN YOU NEED IT MOST
NOTICE
Pursuant to Regulation 29, 29(1)(e), 47 and other applicable regulations of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 as amended from time to time notice is hereby given that the meeting of the Board of Directors of the Company (Serial No. - 29/2020) is scheduled to be held on Monday November 2, 2020 to inter alia consider and approve unaudited consolidated financial results for the quarter and half year ended September 30, 2020 of the Company, declaration of interim dividend, if any, to the shareholders for the year 2020-21 among other items mentioned in the agenda.
Further details on the matters above said may be accessed at the link of the Company's website www.shriramcity.in and Stock Exchanges' website www.nseindia.com and www.bseindia.com
For Shriram City Union Finance Limited
Sd/-
Place: Chennai C R Dash
Date : October 20, 2020 Company Secretary

Andhra Pradesh State FiberNet Limited
Proposals are invited from interested agencies for the following works for "execution of underground Optical Fiber Cable."
● Selection of Agency for Execution of Underground Optical Fiber Cable at Selected Locations of Government Offices/Institutions/Organizations on Rate Contract.
● Last Date for Submission of the Bid (On-line) : **02.11.2020 (or) before 3:00 PM**
Details of the RFPs may be downloaded from the website : www.apsfl.in or e-procurement platform. All other details will be uploaded only on the website or APSFL or e-procurement platform. For any queries Email : apsfl@ap.gov.in
No. 4541 Sd/- Executive Director (Business Operations)

ROUTE MOBILE LIMITED
CIN: U72900MH2004PLC146323
Registered Office: 4th Dimension, 3rd Floor, Mind Space, Malad (West), Mumbai - 400064. Tel: (022) 4033 7676 | Fax: (022) 4033 7650
Website: www.routemobile.com | Email: investors@routemobile.com
NOTICE
Notice is hereby given that a Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Wednesday, October 28, 2020, (through Audio-Visual means as per the notification issued by Ministry of Corporate Affairs dated March 19, June 23, September 28, 2020) inter alia to consider and approve Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter and half year ended September 30, 2020.
The Notice is also available on the website of the Company at www.routemobile.com and may also be accessed on the website of BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.
Further in compliance to Company's Code of Conduct for Prevention of Insider Trading, the "Trading Window" for dealing in the securities of the Company was closed from October 1, 2020 and will open 48 hours after the announcement of the financial results of the Company for the quarter and half year ended September 30, 2020.
For Route Mobile Limited
Date : October 20, 2020
Place : Mumbai Head Legal, Company Secretary and Compliance Officer
Rathindra Das

THE GREAT EASTERN SHIPPING CO. LTD.
Regd. Office: Ocean House, 134-A, Dr. A.B. Road, Worli, Mumbai-400 018
CIN NO. : L35110MH1948PLC006472
Tel. No. : +91 (22) 66613000; Fax No. : +91 (22) 24925900
NOTICE
Notice is hereby given pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company will be held on Thursday, October 29, 2020 inter-alia, to take on record the unaudited financial results (provisional) of the Company for the quarter and half year ended September 30, 2020.
These details are also available on the Bombay Stock Exchange website (URL: www.bseindia.com/corporates), the National Stock Exchange website (URL: www.nseindia.com/corporates) and on the Company website (URL: www.greatship.com/press_releases.html).
For The Great Eastern Shipping Co. Ltd.
Sd/-
Jayesh M. Trivedi
President (Sec. & Legal) & Company Secretary
Place: Mumbai Email: shares@greatship.com
Date : October 20, 2020 Web: www.greatship.com

Sicagen India Limited
CIN: L74901G00004PLC035467
Regd. Office: 4th Floor, SPC House, No.88, Mount Road, Guindy, Chennai-600032.
Website: www.sicagen.com
E-mail: companysecretary@sicagen.com Ph: 044 4075 4075
NOTICE
Notice is hereby given pursuant to Regulation 47(1)(a) of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of Sicagen India Limited (the "Company") will be held on **Thursday, 12th November, 2020** inter alia, to consider and approve the unaudited financial results of the Company for the quarter / half year ended 30th September, 2020.
The above intimation is also available on the Company's website www.sicagen.com and on the Stock Exchanges' websites www.bseindia.com and www1.nseindia.com
For Sicagen India Limited
Sd/-
R. Srikrishna
Company Secretary & Compliance Officer
20.10.2020
Chennai

NOTICE
Declaration of Dividend under Monthly Dividend Option of Kotak Equity Arbitrage Fund
Notice is hereby given that Kotak Mahindra Trustee Company Limited; the Trustee to Kotak Mahindra Mutual Fund has approved declaration of dividend under the Monthly Dividend Option of Kotak Equity Arbitrage Fund, an open ended scheme investing in arbitrage opportunities. The details are as under:

Name of the Scheme	Quantum of dividend per unit #	Record Date	Face Value per unit	NAVs as on October 19, 2020
Kotak Equity Arbitrage Fund – Regular Plan – Monthly Dividend Option	Re. 0.0355	October 26, 2020	Rs. 10	Rs.10.7168
Kotak Equity Arbitrage Fund – Direct Plan – Monthly Dividend Option	Re.0.0431			Rs.11.2016

Distribution of the above dividend is subject to the availability and adequacy of distributable surplus.
Note: The Payment of Dividend will be subject to deduction of applicable statutory Levy.
Pursuant to payment of dividend, the NAVs of the Dividend Options of the Scheme would fall to the extent of payout and statutory levy if any.
All Unit Holders / Beneficial Owners of the above mentioned Dividend Options of the scheme, whose names appear in the records of the Registrar, Computer Age Management Services Pvt. Ltd. / Depositories as on October 26, 2020 will be eligible to receive the dividend.
For Kotak Mahindra Asset Management Company Limited
Investment Manager - Kotak Mahindra Mutual Fund
Sd/-
Nilesh Shah
Managing Director
Mumbai
October 20, 2020
Any queries / clarifications in this regard may be addressed to:
Kotak Mahindra Asset Management Company Limited
CIN: U65991MH1994PLC080009 (Investment Manager for Kotak Mahindra Mutual Fund)
6th Floor, Kotak Towers, Building No. 21, Infinity Park, Off: Western Express Highway, Goregaon - Mulund Link Road, Malad (East), Mumbai 400097. Phone Number: 022 - 66056825 • Email: mutual@kotak.com • Website: assetmanagement.kotak.com
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

GUFIC BIOSCIENCES LIMITED
Regd. Office : 37, First Floor, Kamala Bhavan II, S Nityanand Road, Andheri East, Mumbai 400 069.
Tel 022 6726 1000 • email id: info@guficbio.com • website: www.guficbio.com • CIN: L24100MH1984PLC033519
NOTICE OF 36th ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE DATES AND REMOTE E-VOTING INFORMATION
Notice is hereby given that the 36th Annual General Meeting (AGM) of the Members of Gufic Biosciences Limited will be held on Wednesday, 11th November, 2020 at 11.00 A.M. through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM) to transact the business, as specified in the Notice convening the AGM.
Pursuant to the General Circular numbers 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020 and 20/2020 dated 5th May, 2020 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circular number SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020 issued by the Securities and Exchange Board of India ("SEBI") (hereinafter collectively referred to as "the Circulars"), Companies are allowed to hold AGM through VC/OAVM, without the physical presence of members at a common venue. In compliance with the aforesaid Circulars, Companies Act, 2013 ("the Act") and the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 ("Listing Regulations"), the AGM of the Company will be held through VC/OAVM.
Notice of the AGM and the Annual Report for the financial year ended 31st March, 2020 have been sent electronically on Tuesday, October 20, 2020 to those members whose e-mail address(es) are registered with the Company/Depository Participant(s)/Registrar and Share Transfer Agent as on Friday, October 09, 2020.
The Copy of the Annual Report along with the Notice are available on the website of the Company at www.guficbio.com, website of stock exchanges viz., BSE Limited ("BSE") at www.bseindia.com and National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com and on the website of National Securities Depository Limited (NSDL) at <https://www.evoting.nsdl.com>.
Pursuant to Section 91 of the Act and Regulation 42 of Listing Regulations, the Register of Members and Share Transfer Books remain closed from Thursday, November 05, 2020 to Wednesday, November 11, 2020 (both days inclusive) to ascertain the names of the Member who would be entitled to receive dividend, if approved by the Members at the ensuing AGM, for the financial year ended 31st March, 2020 as informed earlier.
Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended and Regulation 44 of Listing Regulations, the Company is pleased to provide remote e-voting facility to the members to cast their votes on all resolutions set forth in the Notice convening 36th AGM Through electronic voting system provided by NSDL. The remote e-voting period commences on Sunday, November 08, 2020 (9.00 a.m.) and ends on Tuesday, November 10, 2020 (5.00 p.m.). The remote e-voting shall be disabled for voting after 5.00 p.m. on November 10, 2020 and no e-voting will be allowed thereafter.
The voting rights shall be as per the number of equity shares held by the Member(s) as on Wednesday, November 04, 2020 (Cut-off date). Members holding shares either in physical or in dematerialized form, on the said cut-off dates, are eligible to cast their vote electronically or at the AGM.
Members who have acquired shares after the dispatch of the Notice of AGM and have got the same credited to their respective demat accounts on or before the cut-off date may approach NSDL/Company by sending a request at evoting@nsdl.co.in or corporaterelations@guficbio.com for issuance of the User ID and Password for exercising their right to vote by electronic means. However, if a person is already registered with NSDL for e-voting, then existing User ID and password can be used for casting vote.
The manner of remote e-voting and e-voting during the AGM, for members holding shares in physical mode, dematerialized mode and for those members who have registered their e-mail addresses is provided in detail in the Notice of AGM.
M/s. Manish Ghia & Associates, Company Secretaries, Mumbai, have been appointed as the Scrutinizer for scrutinizing the e-voting process in a fair and transparent manner. The results declared along with the Scrutinizer's Report within the prescribed period shall be displayed on the Company's website and shall also be communicated to the BSE and NSE.
The Notice of AGM containing, inter alia, the procedure of e-voting, is available on the Company's website www.guficbio.com and on NSDL's website <https://www.evoting.nsdl.com>. In case of any queries or grievances pertaining to e-voting, you may refer to Frequently Asked Questions (FAQs) for Members and e-voting user manual for Members available at the Downloaded section of <https://www.evoting.nsdl.com> or contact Mr. Anubhav Saxena, Assistant Manager, NSDL at 4th Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Lower Parel, Mumbai-400013 or at the designated email ID: evoting@nsdl.co.in or at following toll free Nos. 1800222990.
For Gufic Biosciences Limited
Sd/-
Ami Shah
Company Secretary
Membership No. A39579
Mumbai
20 October, 2020

PUNATSANGCHHU-I HYDROELECTRIC PROJECT AUTHORITY (PHPA-I)
Wangdue Phodrang, Bhutan
Telephone No. 02-471575 Fax-No. 02-471710
NOTICE INVITING TENDER
Sealed tenders are invited under Single-Stage, Two-Envelope system for and on behalf of Punatsangchhu-I Hydroelectric Project Authority (PHPA-I), Wangdue Phodrang, Bhutan from the expert and specialized agencies of international repute for the works of providing "additional stabilization works in the form of 2m dia. concrete reinforced piles and 100/150MT Cable Anchors including off-loading of slid mass at the Dam site of PHPA-I.
The sale of tender documents will start from 11.11.2020. For further details, visit the Project's website: www.phpa1.gov.bt. Any corrigendum / addendum / errata in respect of this tender shall be made available only at the mentioned website.
-Sd-
Chief Engineer (Contracts)

Punjab State Power Corporation Limited
Regd. Office: PSEB Head Office, The Mall Patiala - 147001
Corporate Identity Number : U40109PB2010SGC033813
Website : www.pspcl.in
E-Tender Enquiry No. 290/P-2/EMP-W-11741 dt. 13.10.2020 & ID : 2020_POWER_54671_1
Scope of Work: Assistance in Breakdown / Preventive Maintenance and Annual overhauling of FSSS & SADC Systems for GGSSTP Stage-II & III units
Time period: As per NIT.
EMD: Rs. 1.02,500 (Rupee one lac two thousand five hundred only).
Date & time up to which tender shall be received : 20.11.2020 & 11:00 AM
Date & time of opening of tender: 27.11.2020 & 11:30 AM
Tender specification can only be downloaded from website <https://eproc.puniab.gov.in/> & no hard copy of the same will be issued by this office.
Note:
1. In case any difficulty regarding uploading of the tender the prospective bidders are requested to get clarification from this office or M/s e-procurement system Government of Punjab. Contact No.+91-(172)-2970284/53. It is also requested to get their digital signature well in time so as to submit tenders through e-tendering only.
2. It is informed that in case tender process is not completed due to any reason, no corrigendum will be published in newspapers. Details regarding corrigendum may be seen on website: eproc.punjab.gov.in
Sd/-
Dy CE/Monitoring
CGSSTP, Rupnagar
RTP-44/2020 I/92589/2020

SORIL INFRA RESOURCES
SORIL Infra Resources Limited
(CIN: L52190HR2005PLC077960)
Registered Office: Plot No. 448-451, Udyog Vihar, Phase-V, Gurugram-122016, Haryana, Tel: 0124 6681199, Fax: 0124 6681111
Website: www.sorilinfraresources.com, E-mail: helpdesk@indiabulls.com
NOTICE OF 15TH ANNUAL GENERAL MEETING, E-VOTING AND BOOK CLOSURE
Notice is hereby given that the 15th Annual General Meeting ("AGM") of SORIL Infra Resources Limited ("the Company") is scheduled to be held on **Thursday, 12th day of November, 2020 at 11:00 A.M. (IST)** through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") facility to transact the businesses as listed in the Notice dated **October 13, 2020** convening the said AGM, in compliance with General Circular No 14/2020 dated April 8, 2020, read with General Circular No 17/2020 dated April 13, 2020, General Circular No 22/2020 dated June 15, 2020 and General Circular No 33/2020 dated September 28, 2020, issued by the Ministry of Corporate Affairs, general order no. ROC/Delhi/AGM Ext./2020/11538, issued by Registrar of Companies, NCT of Delhi and Haryana, read with general circular no 28/2020, issued by Ministry of Corporate Affairs ("MCA Circulars") and Circular no. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated **May 12, 2020**, issued by SEBI ("SEBI Circular"). The proceeding of AGM conducted shall be deemed to be made at the Registered Office of the Company. Members intended to attend the AGM through VC/OAVM may attend the AGM by following the procedure prescribed in AGM Notice.
In compliance with the aforementioned MCA and SEBI Circulars, the Notice convening 15th AGM and Annual Report for the Financial Year 2019-20 ("Annual Report") has been sent on **October 20, 2020**, through electronic mode only, to those members whose e-mail IDs are registered with the Company/ Registrar & Share Transfer Agent (RTA) / Depository Participants.
Notice of AGM and Annual Report are also available on www.sorilinfraresources.com, <https://evoting.karvy.com>, www.bseindia.com and www.nseindia.com.
Notice is further given pursuant to Section 91 of the Act read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) (hereinafter referred to as "the Rules") and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 (hereinafter referred to as "SEBI LODR Regulations"), that the Register of Members and Share Transfer Books of the Company shall remain closed from **Tuesday, 10th November, 2020 to Thursday, 12th November, 2020** (both days inclusive) for annual closing (for the purpose of AGM).
Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Rules and Regulation 44 of the SEBI LODR Regulations and above mentioned Circulars, the members are provided with the facility to cast their vote electronically through the e-voting system services provided by KFin Technologies Private Limited (KFinTech) on the resolutions set forth in the Notice. The remote e-voting will commence on **Monday, 9th November, 2020 at 10:00 A.M. (IST)** and end on **Wednesday, 11th November, 2020 at 05:00 P.M. (IST)**. The remote e-voting module will not be allowed beyond the aforesaid date and time and the e-voting module shall be disabled by KFinTech upon the expiry of aforesaid period. The e-voting facility will also be made available during the AGM to enable the Members who have not cast their vote through remote e-voting, to exercise their voting rights. Members who have cast their votes through remote e-voting may attend the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again. Kindly refer the AGM notice for detailed instructions for remote e-voting and e-voting at AGM.
The cut-off date for the purpose of e-voting has been fixed as **Thursday, November 5, 2020**. A person whose name is recorded in the register of members or register of beneficial owners maintained by depositories as on cut-off date shall be entitled to avail the facility of remote e-voting and e-voting at AGM.
Members holding shares in physical form or those who have not registered their e-mail ID with the Company/RTA can cast their vote through remote e-voting or through e-voting during the meeting by registering their e-mail ID and applying to the Company/RTA for attending AGM. Detailed instructions are provided in the AGM Notice. Those shareholders whose e-mail ID is not registered, can register their e-mail ID with RTA by sending e-mail at evoting@kfintech.com by providing their name registered as per the records of the Company, address, e-mail ID, PAN, DP ID/Client ID or Folio Number and number of shares held by them.
Any person who acquires shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the AGM Notice and Annual Report and holds shares as on the cut-off date i.e. **November 5, 2020** may obtain the User ID and password in the manner as mentioned in the Notice.
All documents referred to in the accompanying Notice and the Explanatory Statement is available on the website of the Company for inspection by the Members.
Mr. Nishant Mittal (Membership No. 553860), Proprietor of M/s. N Mittal & Associates, Chartered Accountants, Gurugram, has been appointed as Scrutinizer in accordance with the Provisions of Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) to act as Scrutinizer for both remote e-voting and e-voting at AGM.
In case of any query/ grievance(s) connected with the electronic voting, members may contact Mr. P.S.R.C.H. Murthy, Manager - RIS, KFin Technologies Private Limited, Unit: **SORIL Infra Resources Limited**, Selenium Tower B, Plot No. 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad - 500 032, Tel: +91 40 6716 2222, Toll Free No.: 1800-345-4001; E-mail id: murthy.psrch@kfintech.com or evoting@kfintech.com.
By Order of the Board
For SORIL Infra Resources Limited
Sd/-
Place: Gurugram Vikas Khandelwal
Date: October 20, 2020 Company Secretary

IEX INDIAN ENERGY EXCHANGE LIMITED
CIN: L74999DL2007PLC277039
Registered & Corporate Office: Unit No. 3, 4, 5 & 6, Fourth Floor, TDI Centre Plot No. 7, District Centre, Jasola, New Delhi-110 025; Tel: +91 (11) 4300 4000; Fax: +91 (11) 4300 4015
E-mail: compliance@iexindia.com; Website: www.iexindia.com
Extract of the Unaudited Financial Results for Quarter and Half year Ended 30th September, 2020
Amount in Rs. Lakh

Particulars	Consolidated						Standalone					
	Quarter Ended		Half Year Ended		Year Ended	Quarter Ended		Half Year Ended		Year Ended		
	30 Sep 2020	30 Jun 2020	30 Sep 2019	30 Sep 2020	30 Sep 2019	31 Mar 2020	30 Sep 2020	30 Jun 2020	30 Sep 2019	30 Sep 2020	30 Sep 2019	31 Mar 2020
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1 Revenue from Operations (a)	7,091.85	6,788.41	6,745.04	13,880.26	12,800.45	25,713.11	7,076.65	6,630.78	6,745.04	13,707.43	12,800.45	25,703.11
Other Income (b)	779.20	1,320.99	1,126.73	2,100.19	2,037.69	4,026.95	858.78	1,422.75	1,126.73	2,281.53	2,037.69	4,012.11
Total Income (a+b)	7,871.05	8,109.40	7,871.77	15,980.45	14,838.14	29,740.06	7,935.43	8,053.53	7,871.77	15,988.96	14,838.14	29,715.22
2 Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	5,847.49	5,636.45	6,065.32	11,483.94	11,535.96	22,561.93	6,156.40	5,821.46	6,065.32	11,977.86	11,535.96	22,778.63
3 before tax (after Exceptional and/or Extraordinary items)	5,847.49	5,636.45	6,065.32	11,483.94	11,535.96	22,561.93	6,156.40	5,821.46	6,065.32	11,977.86	11,535.96	22,778.63
4 Net Profit/(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	4,433.49	4,209.43	4,882.47	8,642.92	8,841.06	17,571.79	4,669.91	4,288.43	4,882.47	8,958.34	8,841.06	17,791.61
5 Total Comprehensive Income for the period (Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	4,442.21	4,199.70	4,880.35	8,641.91	8,837.52	17,531.67	4,687.44	4,278.70	4,880.35	8,966.14	8,837.52	17,751.49
6 Equity Share Capital	2,983.81	2,983.81	2,982.35	2,983.81	2,982.35	2,983.24	2,983.81	2,983.81	2,982.35	2,983.81	2,982.35	2,983.24
7 Other Equity (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	35,811.92	35,811.92	34,007.71	35,811.92	34,007.71	35,811.92	36,031.74	36,031.74	34,007.71	36,031.74	34,007.71	36,031.74
8 Earnings Per Share* (of Rs. 1/- each)												
- Basic:	1.49	1.41	1.64	2.90	2.96	5.89	1.57	1.44	1.64	3.00	2.96	5.96
- Diluted:	1.49	1.41	1.64	2.90	2.96	5.89	1.57	1.44	1.64	3.00	2.96	5.96

*Not annualised for quarterly results
Notes:
a. The above is an extract of the detailed format of Standalone and Consolidated Unaudited Financials Results for the Quarter and Half Year ended 30th September, 2020, filed with the Stock Exchanges (BSE Limited and National Stock Exchange of India Ltd., the Stock Exchanges where the Company's shares are listed) under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter Results are available on the websites of the BSE Limited and National Stock Exchange of India Ltd. (i.e. www.bseindia.com and www.nseindia.com), and on the website of the Company i.e. www.iexindia.com.
b. The financial results have been reviewed by the Audit Committee at its Meeting held on 20th October, 2020, and approved by the Board of Directors at their Meeting held on 20th October, 2020. The statutory auditors of the Company have carried out limited review of the above results.
For Indian Energy Exchange Limited
Sd/-
Satyanarayan Goel
Chairman
DIN: 02294069
Place: New Delhi
Date: 20th October, 2020

